



FOR IMMEDIATE RELEASE

ப்ராம்ப்ட்டன் நகரத்தை இயக்குவதற்கு "எனது பிரதான வீதியின் சமூக செயற்பாட்டாளர் (My Main Street Community Activator Program) திட்டத்தின்" மூலமாக ப்ராம்ப்ட்டன் நகரம் ஆதரவு பெறுகிறது.

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 10, 2022) – ப்ராம்ப்ட்டன் நகரமானது, தனது பங்காளிகளான டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வணிக மேம்பாட்டுப் பகுதி (BIA) மற்றும் 8 80 (எய்ட் எய்ட்டி) நகரங்கள் எனும் அமைப்புடன் சேர்ந்து, பரஸ்பர செயல்புரியும் நிறுவல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் தொடரான 'டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனை செயல்படுத்துங்கள்' (Activate Downtown Brampton) எனும் நிகழ்ச்சியை [எனது பிரதான வீதி சமுதாய செயல்படுத்துபவர் நிகழ்ச்சி \(My Main Street Community Activator Program\)](#) திட்டம் வாயிலாக \$223,650 நிதி பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனின் பாதைகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் அக்டோபர் 2022 வரை நடைபெறும்.

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனை செயல்படுத்துங்கள் (Activate Downtown Brampton) எனும் நிகழ்ச்சியானது, சமூகத்தினர் இணையவும் உள்ளூர் பொருளாதார செயல்பாட்டை முடுக்கிவிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் தொடரில், ப்ராம்ப்ட்டனில் இருக்கும் குடியிருப்புவாசிகள் மற்றும் பார்வையாளர்கள் மகிழ்வதற்காக, நகரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு உள்ளூர் கலைஞர்கள் இடம்பெறுகின்ற, இலவச வாராந்திர இசை செயல்பாடுகள் அடங்கும். செயல்படுத்தல்கள் சனிக்கிழமைகளில் மதியம் 12 முதல் 2 மணி வரை, அக்டோபர் 15 வரை டவுண்டவுன் முழுவதும் நடைபெறும். அதற்கான இடங்களை [இங்கே](#) பார்க்கவும்.

[டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனை செயல்படுத்துங்கள் \(Activate Downtown Brampton\)](#) எனும் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது கோடை மற்றும் இலையுதிர் காலம் முழுவதும் இந்த பொது இடங்களில் அவ்வப்போதைய ஈடுபாடுகளில் கலந்துகொள்வதன் மூலமோ, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பொது இடங்களை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றுவதற்கான யோசனைகளை குடியிருப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

எனது பிரதான வீதி சமுதாய செயல்படுத்துபவர் (My Main Street Community Activator) திட்டம் என்பது கனடா அரசாங்கத்தின் இரண்டு வருடகால \$23.25 மில்லியன் தொகைக்கான முதலீடு

ஆகும்; ஆக்டிவேட் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் மூலம், இந்தத் தொடர், பொருளாதார மேம்பாட்டாளர்கள் கவுன்சில் [[Economic Developers Council of Ontario \(EDCO\)](#)] மற்றும் கனடாநாட்டு நகர்ப்புற கல்விக்கழகம் [[Canadian Urban Institute \(CUI\)](#)] ஆகியவற்றால் [தெற்கு ஒன்ட்டாரியோவிற்கான கூட்டமைப்பு அரசின் பொருளாதார மேம்பாட்டு முகமை \(Federal Economic Development Agency for Southern Ontario\)](#) (FedDev Ontario) மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் நிகழ்ச்சியானது துடிப்பான நகரத்தை உருவாக்க உதவும்; மற்றும் கடைகள், உணவகங்கள் மற்றும் உற்சாகமான புதிய பொது இடங்களுக்கு மக்கள் நடமாட்டத்தை ஈர்த்து அதிகரிக்கும், உள்ளூர் வணிகங்களை COVID-19 இலிருந்து மீட்டெடுப்பதற்கும் ஆதரவளிக்கும்.

ஒருங்கமைக்கப்பட்ட டவுண்டவுன் திட்டம்

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் ஒரு உருமாற்றத்திற்கு ஆட்பட்டுள்ளது, இந்தப் பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் சுகாதார சாக்கடை குழாய்களை மாற்றுவதற்கு பீல் பிராந்தியத்தின் கட்டுமானத்தில் தொடங்கும்; அதைத் தொடர்ந்து நடைபாதைகளை மாற்றுவது விரிவுபடுத்துவதற்கான, நகரத்தின் பணிகள் மற்றும் சாலைகளை சரிசெய்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவை நகர நிர்வாகத்தினால் செய்யப்படும்.

இந்தச் செயல்படுத்தல்கள், நகரின் ஒருங்கிணைந்த டவுண்டவுன் திட்டத்தை (IDP) உந்தித் தள்ளுவதன் ஒரு பகுதியாகும்; இது டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனின் பல தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி மற்றும் மூலோபாய முதலீட்டிற்கு வழிகாட்டும் வகையில் எதிர்பார்க்கப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டிற்கான ஒரு வரைபடமாகும்.

IDP இன் வழிகாட்டும் கொள்கைகள் என்பவை, அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை, புதுமை படைத்தல் மற்றும் நிலைக்க வைக்கும் தன்மை ஆகியனவாகும். இது உள்கட்டமைப்பைத் தரமுயர்த்தல், நகர்ப்புற வடிவமைப்பு, நிலப் பயன்பாடு மற்றும் நிரலாக்க இடைமறிப்புக்களை ஒருங்கிணைக்க உதவும் - ஒரு முக்கிய பொருளாதார இயக்கியாக, பிராந்திய கலாச்சார மையமாக மற்றும் புதுமை படைக்கும் மாவட்டமாக ப்ராம்ப்ட்டனை நிலைநிறுத்தும்.

IDP பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/IDP

டவுண்டவுன் பற்றிய Brampton பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும் www.brampton.ca/downtownbrampton.

அறிஞர் கூற்றுக்கள்

“சமூகங்கள் தங்களின் முக்கிய வீதிகளை மீண்டும் உயிர்ப்பிக்க உதவுவதில் எங்கள் அரசாங்கம் உறுதியூண்டுள்ளது. மெ மெயின் ஸ்ட்ரீட் எனும் அமைப்பானது நிறுவல்கள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் சுற்றுப்புறங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டங்களுக்கு முக்கிய ஆதரவை வழங்குகிறது; இவை அனைத்தும் உள்ளடங்கியவையாக, புதுமை படைப்பவையாக மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் ஈடுபடுபவையாக மற்றும் உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் தருபவையாக இருக்கும்.”

- மேதகு ஹெலீனா ஜஸ்ஸெக், தேற்கு ஒன்ட்டாரியோவுக்கான கூட்டமைப்பு பொருளாதார மேம்பாட்டு முகமை(FedDev Ontario)க்கு பொறுப்பு வகிக்கின்ற அமைச்சர்

“எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து, தரமான நகர்ப்புற இடங்கள் மற்றும் மேம்பட்ட பாதசாரி சாம்ராஜ்யத்தை உருவாக்குவதன் மூலம் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனின் திறனுக்கு மறு உயிர்ப்பு கொடுத்து நகரை மீண்டும் திறக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த கோடையில் ”டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனை செயல்படுத்தவும் (Activate Downtown Brampton)” எனும் நிகழ்வுகளில் பங்கேற்க குடியிருப்பாளர்களை அழைக்கிறேன். நமது பொது இடங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த உங்கள் யோசனைகளைப் பகிருங்கள்; நேரில் கண்டு அனுபவிக்கின்ற இசையை ரசிக்க சனிக்கிழமைகளில் எங்களுடன் சேருங்கள் மற்றும் நமது அற்புதமான உள்ளூர் வணிகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள்.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது, நமது நகரத்தை உருமாற்றுவதற்கும், ப்ராம்ப்ட்டனில் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மகிழும் வகையில் உயிரோட்டமான பொது இடங்களை உருவாக்குவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முக்கிய முதலீட்டிற்காக FedDev ஒன்ட்டாரியோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் துடிப்பான நகரத்தை உருவாக்க எங்கள் கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதையும் எங்கள் உள்ளூர் வணிகங்கள் COVID-19 இலிருந்து மீண்டு வரும்போது அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் எதிர்பார்க்கிறோம்.

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3&4; தலைவர், பொருளாதார மேம்பாடு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரில், நமது குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதற்கும் நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம். டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனைச் செயல்படுத்துங்கள் எனும் இயக்கமானது, சமூக இணைப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்; மேலும் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டிவிடும்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்தக் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் நமது நகரத்தை செயல்படுத்துவதற்கும், சமூக இடமளிக்கும் முயற்சிகள் மூலம் எங்கள் அற்புதமான உள்ளூர் வணிகங்களுக்கு இடமளிக்கும் வகையிலான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் (எய்ட் எய்ட்டி)8 80 நகரங்கள் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”

- கேர்ரி லீ பெர்சீவல், தலைவர், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

[\(எய்ட் எய்ட்டி\) 8 80 நகரங்கள்](#) எனும் அமைப்பானது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான, மிகவும் சமத்துவமான மற்றும் நிலைத்து நிற்கவல்ல நகரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தூண்டி, தற்போதைய நிலையை உயர்த்தும் சவாலை ஏற்றுக்கொண்ட நோக்கத்துடன் உள்ளது. நாம் ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த கேள்வியால் வழிநடத்தப்படுகிறோம்- அதாவது நமது நகரங்களில் நாம் செய்த அனைத்தும் 8 வயதினருக்கும் மற்றும் 80 வயது முதியவருக்கும் சிறப்பாக அமைந்துவிட்டால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியுடன் தொடங்குவது அனைத்து மக்களுக்கும் சிறந்த நகரங்களை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் குழுவானது உலகெங்கிலும் உள்ள 350 க்கும் மேற்பட்ட நகரங்களில் மாற்றத்தக்க பொதுவெளி திட்டப்பணிகளில் முன்னணியாக பணியாற்றியுள்ளது.

[டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வணிக மேம்பாட்டுப் பகுதி \(The Downtown Brampton Business Improvement Area\)](#)

என்பது, வணிகப் பகுதியை ஒரு துடிப்பான வியாபாரம் மற்றும் ஷாப்பிங் செய்கின்ற மாவட்டமாக ஊக்குவிக்கிறது. சிறப்பு நிகழ்வுகள், விளம்பரம் செய்தல் மற்றும் அழகுபடுத்தும் நிகழ்ச்சிகள் மூலம், அந்தப் பகுதியானது, பொதுமக்களின் மனதில் ஒரு கவர்ச்சிகரமான, இனிமையான ஷாப்பிங் செய்வதற்கும், பொழுதுபோக்குவதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் முதலிடம் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

[கனடிய நகர்ப்புற நிறுவனம் \(Canadian Urban Institute\)](#) என்பது கனடிய நகரக் கட்டுமானங்களில் சிறந்தவற்றையே அமைத்துக்கொடுக்கும் தேசிய தளமாகும் – இங்கு, கொள்கை வகுப்பவர்கள், நகர்ப்புற தொழில் வல்லுநர்கள், குடிமை மற்றும் வணிகத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் கற்கவும், பகிர்ந்து கொள்ளவும், ஒத்துழைக்கவும் முடியும். ஆராய்ச்சி, ஈடுபாடு மற்றும் கதைசொல்லல் மூலம், துடிப்பான,

சமத்துவமான, வாழ்வதற்கு ஏற்ற, மற்றும் நெகிழ்ச்சியான நகரங்களை கனடா உருவாக்குவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம் ஆகும். Twitter, Facebook மற்றும் LinkedIn இல் எங்களைப் பின்தொடரவும்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடாவின் அரசாங்கமானது, [FedDev Ontario](#) மூலமாக, தெற்கு ஒன்ட்டாரியோ பொருளாதாரத்தை முன்னேற்றவும், பரவலாக்கவும், நிதி வாய்ப்புகள் மற்றும் வணிகச் சேவைகள் மூலம் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியத்தில் புதுமை படைத்தல், வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கவும் செய்கிறது. இந்த முகமையானது, முத்திரை பதிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளது; தெற்கு ஒன்ட்டாரியோ வணிகங்களில் புதுமை படைக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், தங்களின் வருவாயை அதிகரித்தல், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள சமூகங்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் இதனை காணலாம். எங்களின் முக்கியத் திட்டங்கள், நமது தெற்கு ஒன்ட்டாரியோ ஸ்பாட்லைட் மற்றும் FedDev ஒன்ட்டாரியோவின் [Twitter](#), [Facebook](#), [Instagram](#) மற்றும் [LinkedIn](#) ஆகியவற்றில் தேடி ஆராய்வதன் மூலம் தெற்கு ஒன்ட்டாரியோவில் ஏஜென்சி ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி மேலும் அறியவும்.

ஊடக தொடர்புகள்

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca

ஜியா பென்னி
திட்டப்பணி மேலாளர், (எய்ட் எய்ட்டி) 8 80 நகரங்கள்
jbenni@880cities.org
647 800 5590

சூஸி காட்ஃப்ரே
செயல் இயக்குனர், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வணிக வளர்ச்சிப் பகுதி
Suzy.Godefroy@brampton.ca

நிக் ஹான்ஸென்
தகவல் தொடர்பு தலைவர்
கனடிய நகர்ப்புற நிறுவனம்
media@mymainstreet.ca

மோனிக்கா க்ரனடோஸ்
பத்திரிக்கை தொடர்பு செயலாளர், மேதகு ஹெலீனா ஜஸ்ஸெக், தெற்கு ஒன்ட்டாரியோவுக்கான கூட்டமைப்பு பொருளாதார மேம்பாட்டு முகமை(FedDev Ontario)க்கு பொறுப்பு வகிக்கின்ற அமைச்சரின் அலுவலகம்
monica.granados@feddevontario.gc.ca